

அலகுத் தேர்வு-1**பதினோராம் வகுப்பு ----- கணக்குப்பதிவியல்****அலகு 1 கணக்கியல் அறிமுகம்**

காலம் : 30 நிமிடம்

மதிப்பெண்கள் : 25

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

5 × 1 = 5

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :

1. கணக்கியலின் முதல் படிநிலையானது ,வணிகத்தின் ----- நடவடிக்கைகளை அடையாளம் காண்பதாகும்.

அ) பொருளியல் ஆ) நிதி இ) கணக்கியல்

2. கணக்கியல் சுழலில் ----- தயார் செய்வது இறுதி படிநிலையாகும்.

அ) இருப்பாய்வு ஆ) வியாபார கணக்கு இ) இருப்புநிலைக்குறிப்பு

3. ஒரு வணிகம் பிறருக்கு செலுத்த வேண்டியவை ----- ஆகும்.

அ) சொத்து ஆ) பொறுப்பு இ) முதல்

4. நிதித் தகவல்களின் அகப் பயனாளராகக் கருதப்படுபவர் ----- ஆவார்.

அ) பணியாளர் ஆ) கடனீந்தோர் இ) வாடிக்கையாளர்.

5. நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது -----

அ) சமூகக் கணக்கியல் ஆ) காரியதரிசிகளின் கணக்கியல் இ) மேலாண்மைக் கணக்கியல்

பகுதி --- II

எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளிக்கவும்.அவற்றில் வினா எண் 7- க்கு கட்டாயம்**விடையளிக்கவும்.**

3 × 2 = 6

6. அகப் பயனீட்டாளர்கள் யார்?

7. கண்கியலை வரையறு.

8. கணக்கியல் தகவல்களை அறிந்து கொள்ள அரசு ஆர்வம் காட்டுவது ஏன்?

9. வாராக் கடன் என்றால் என்ன?

10. கொள்முதல் செய்த பொருளை விற்பனை செய்த நபருக்கே திருப்பி அனுப்பும் செயலை

என்னவென்று அழைக்கப்படுகின்றது? அதன் வேறு பெயர் யாது?

பகுதி --- III

எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளிக்கவும்.அவற்றில் வினா எண் 12- க்கு கட்டாயம்**விடையளிக்கவும்.**

3 × 3 = 9

11. கண்கியலின் அடிப்படைகள் எத்தனை வகைப்படும்?

12. கணக்கியல் தகவல்களில் ஆர்வமுடைய நபர்கள் யாவர்?

13. "வணிகத்தின் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி பற்றி அறிய பணியாளர்கள் ஆர்வமாக இருப்பார்கள்" என்ற கூற்று சரியா? காரணம் கூறுக.

14. கடனாளி - சிறு குறிப்பு வரைக.

15. கணக்கியல் நோக்கங்கள் யாவை? (எதேனும் 3)

பகுதி --- IV

கீழ்க்கண்ட வினாவிற்கு விடையளிக்கவும்

1 × 5 = 5

16. நிறுவனத்திற்கு வெளியே இருந்தாலும், நிறுவனத்தின் கணக்கியல் விவரங்களை தங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்துபவர்கள் யார்? அவர்களில் எதேனும் நான்கு பேரைப் பற்றி விவரி.

(அல்லது)

கணக்கியலின் பிரிவுகளை சுருக்கமாக கூறவும் (ஏதேனும் 5)

அலகுத் தேர்வு-1**பதினோராம் வகுப்பு ----- கணக்குப்பதிவியல்****அலகு 1 கணக்கியல் அறிமுகம்**

காலம் : 40 நிமிடம்

மதிப்பெண்கள் : 25

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

5 × 1 = 5

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :

2. கணக்கியலின் முதல் படிநிலையானது ,வணிகத்தின் ----- நடவடிக்கைகளை அடையாளம் காண்பதாகும்.

அ) பொருளியல் ஆ) நிதி இ) கணக்கியல்

2. கணக்கியல் சுழலில் ----- தயார் செய்வது இறுதி படிநிலையாகும்.

அ) இருப்பாய்வு ஆ) வியாபார கணக்கு இ) இருப்புநிலைக்குறிப்பு

3. ஒரு வணிகம் பிறருக்கு செலுத்த வேண்டியவை ----- ஆகும்.

அ) சொத்து ஆ) பொறுப்பு இ) முதல்

4. நிதித் தகவல்களின் அகப் பயனாளராகக் கருதப்படுபவர் ----- ஆவார்.

அ) பணியாளர் ஆ) கடனீந்தோர் இ) வாடிக்கையாளர்.

5. நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது -----

அ) சமூகக் கணக்கியல் ஆ) காரியதரிசிகளின் கணக்கியல் இ) மேலாண்மைக் கணக்கியல்

பகுதி --- II

எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளிக்கவும்.அவற்றில் வினா எண் 7- க்கு கட்டாயம்**விடையளிக்கவும்.**

3 × 2 = 6

6. அகப் பயனீட்டாளர்கள் யார்?

7. கண்கியலை வரையறு.

8. கணக்கியல் தகவல்களை அறிந்து கொள்ள அரசு ஆர்வம் காட்டுவது ஏன்?

9. வாராக் கடன் என்றால் என்ன?

10. கொள்முதல் செய்த பொருளை, விற்பனை செய்த நபருக்கே திருப்பி அனுப்பும் செயலை

என்னவென்று அழைக்கப்படுகின்றது? அதன் வேறு பெயர் யாது?

பகுதி --- III

எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளிக்கவும்.அவற்றில் வினா எண் 12- க்கு கட்டாயம்**விடையளிக்கவும்.**

3 × 3 = 9

11. கண்கியலின் அடிப்படைகள் எத்தனை வகைப்படும்?

12. கணக்கியல் தகவல்களில் ஆர்வமுடைய நபர்கள் யாவர்?

13. "வணிகத்தின் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி பற்றி அறிய பணியாளர்கள் ஆர்வமாக இருப்பார்கள்" என்ற கூற்று சரியா? காரணம் கூறுக.

14. கடனாளி - சிறு குறிப்பு வரைக.

15. கணக்கியல் நோக்கங்கள் யாவை? (எதேனும் 3)

பகுதி --- IV

கீழ்க்கண்ட வினாவிற்கு விடையளிக்கவும்

1 × 5 = 5

16. நிறுவனத்திற்கு வெளியே இருந்தாலும், நிறுவனத்தின் கணக்கியல் விவரங்களை தங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்துபவர்கள் யார்? அவர்களில் எதேனும் நான்கு பேரைப் பற்றி விவரி.

(அல்லது)

கணக்கியலின் பிரிவுகளை சுருக்கமாக கூறவும் (ஏதேனும் 5)

அலகுத் தேர்வு -2**பதினோராம் வகுப்பு ----- கணக்குப்பதிவியல்****அலகு 2 .கணக்கியலின் கருத்துக் கட்டமைப்பு**

காலம் : 40 நிமிடம்

மதிப்பெண்கள் : 25

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

5 × 1 = 5

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :

- வணிகத்தின் உரிமையாளர் இட்ட முதலிற்கு, வணிக நிறுவனம் கடன் பட்டிருக்கிறது என்பதை கூறும் கருத்து -----
அ) பண மதிப்பீட்டுக் கருத்து ஆ) அடக்கவிலை கருத்து இ) வணிகத்தனித்தன்மை கருத்து.
- GAAP என்பது -----
அ) பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கியல் கொள்கைகள்
ஆ) பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகள்
இ) பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கியல் வழிமுறைகள்
- இந்தியாவில், கணக்கியல் தரநிலைகளை வழங்கும் அமைப்பு
அ) இந்திய மைய வங்கி ஆ) உச்சநீதி மன்றம் இ) இந்தியப் பட்டயக்கணக்காளர் நிறுவனம்
- அனைத்து முக்கியத் தகவல்களும் நிதிநிலை அறிக்கை மூலமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதை ----- மரபு வலியுறுத்துகிறது.
அ) முன்னெச்சரிக்கை மரபு ஆ) முழு வெளிப்படுத்தல் மரபு இ) நிலத்தன்மை மரபு
- இந்திய பட்டய கணக்காளர் நிறுவனக்குழு ----- ஆண்டில் கணக்கியல் தரநிலை வாரியத்தை ஏற்படுத்தி இந்தியாவில் கணக்கியல் தரநிலைகளின் தேவையை வலியுறுத்தியது.

அ) 21 ஏப்ரல் 1997 ஆ) 21 ஏப்ரல் 1977 இ) 21 ஏப்ரல் 1987

பகுதி -- II

எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளிக்கவும்.அவற்றில் வினா எண் 6- க்கு கட்டாயம்**விடையளிக்கவும்.**

3 × 2 = 6

- கணக்கேடுகள் பராமரிப்பு வரையறு.
- கணக்கேடுகள் பராமரிப்பின் நன்மைகளில் ஏதேனும் இரண்டினைக் கூறுக.
- கணக்குப்பதிவியல் ஒழுங்குமுறை ஆணையங்கள் எவற்றை அங்கீகரிக்கின்றன? ஏன்? (24)
- வருவாய் தீர்வு கருத்து பற்றி நீவிர் அறிவது யாது?
- அடக்கவிலைக் கருத்தின் குறைபாடுகளில் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.

பகுதி --- III

எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளிக்கவும்.அவற்றில் வினா எண் 12- க்கு கட்டாயம்**விடையளிக்கவும்.**

3 × 3 = 9

- கணக்கேடுகள் பராமரிப்பின் இயல்புகள் யாவை?
- கணக்கியல் தரநிலைகள் குறித்து சிறு குறிப்பு வரைக.
- 'பணம் சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமே கணக்கியலில் பதியப்படுதல் வேண்டும்' - விவரி
- கணக்கியல் மற்றும் கணக்குப்பதிவியல் - வேறுபடுத்துக.
- தொழிற்சாலையில் உள்ள இறுதி சரக்கிருப்பின் அடக்கவிலை ₹. 1,00,000 எனவும், அது ஈட்டக் கூடிய மதிப்பு ₹. 25,000 எனவும் மதிப்பிடப்படுகிறது. ஆனால், ஏடுகளில் பதிவு செய்ய ₹. 25,000 மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். ஏன்? (29)

பகுதி --- IV

கீழ்க்கண்ட வினாவிற்கு விடையளிக்கவும்

1 × 5 = 5

- கணக்கேடுகள் பராமரிப்பின் நோக்கங்கள் யாது?

(அல்லது)

கணக்கேடுகள் பராமரிப்பிற்கும் கணக்கியலுக்கும் இடையேயான வேறுபாடுகள் யாது?

அலகுத் தேர்வு -2**பதினோராம் வகுப்பு ----- கணக்குப்பதிவியல்****அலகு 2 .கணக்கியலின் கருத்துக் கட்டமைப்பு**

காலம் : 40 நிமிடம்

மதிப்பெண்கள் : 25

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

5 × 1 = 5

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :

- வணிகத்தின் உரிமையாளர் இட்ட முதலிற்கு, வணிக நிறுவனம் கடன் பட்டிருக்கிறது என்பதை கூறும் கருத்து -----
அ) பண மதிப்பீட்டுக் கருத்து ஆ) அடக்கவிலை கருத்து இ) வணிகத்தனித்தன்மை கருத்து.
- GAAP என்பது -----
அ) பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கியல் கொள்கைகள்
ஆ) பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகள்
இ) பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கியல் வழிமுறைகள்
- இந்தியாவில், கணக்கியல் தரநிலைகளை வழங்கும் அமைப்பு
அ) இந்திய மைய வங்கி ஆ) உச்சநீதி மன்றம் இ) இந்தியப் பட்டயக்கணக்காளர் நிறுவனம்
- அனைத்து முக்கியத் தகவல்களும் நிதிநிலை அறிக்கை மூலமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதை ----- மரபு வலியுறுத்துகிறது.
அ) முன்னெச்சரிக்கை மரபு ஆ) முழு வெளிப்படுத்தல் மரபு இ) நிலத்தன்மை மரபு
- இந்திய பட்டய கணக்காளர் நிறுவனக்குழு ----- ஆண்டில் கணக்கியல் தரநிலை வாரியத்தை ஏற்படுத்தி இந்தியாவில் கணக்கியல் தரநிலைகளின் தேவையை வலியுறுத்தியது.

அ) 21 ஏப்ரல் 1997 ஆ) 21 ஏப்ரல் 1977 இ) 21 ஏப்ரல் 1987

பகுதி -- II

எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளிக்கவும்.அவற்றில் வினா எண் 6- க்கு கட்டாயம்**விடையளிக்கவும்.**

3 × 2 = 6

- கணக்கேடுகள் பராமரிப்பு வரையறு.
- கணக்கேடுகள் பராமரிப்பின் நன்மைகளில் ஏதேனும் இரண்டினைக் கூறுக.
- கணக்குப்பதிவியல் ஒழுங்குமுறை ஆணையங்கள் எவற்றை அங்கீகரிக்கின்றன? ஏன்? (24)
- வருவாய் தீர்வு கருத்து பற்றி நீவிர் அறிவது யாது?
- அடக்கவிலைக் கருத்தின் குறைபாடுகளில் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.

பகுதி --- III

எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளிக்கவும்.அவற்றில் வினா எண் 12- க்கு கட்டாயம்**விடையளிக்கவும்.**

3 × 3 = 9

- கணக்கேடுகள் பராமரிப்பின் இயல்புகள் யாவை?
- கணக்கியல் தரநிலைகள் குறித்து சிறு குறிப்பு வரைக.
- 'பணம் சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமே கணக்கியலில் பதியப்படுதல் வேண்டும்' - விவரி
- கணக்கியல் மற்றும் கணக்குப்பதிவியல் - வேறுபடுத்துக.
- தொழிற்சாலையில் உள்ள இறுதி சரக்கிருப்பின் அடக்கவிலை ₹. 1,00,000 எனவும், அது ஈட்டக் கூடிய மதிப்பு ₹. 25,000 எனவும் மதிப்பிடப்படுகிறது. ஆனால், ஏடுகளில் பதிவு செய்ய ₹. 25,000 மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். ஏன்? (29)

பகுதி --- IV

கீழ்க்கண்ட வினாவிற்கு விடையளிக்கவும்

1 × 5 = 5

- கணக்கேடுகள் பராமரிப்பின் நோக்கங்கள் யாது?

(அல்லது)

கணக்கேடுகள் பராமரிப்பிற்கும், கணக்கியலுக்கும் இடையேயான வேறுபாடுகள் யாது?

அலகுத் தேர்வு -3**பதினோராம் வகுப்பு ----- கணக்குப்பதிவியல்****அலகு 3 (முதன்மைப் பதிவேடுகள்)**

காலம் : 1.15 நிமிடம்

மதிப்பெண்கள் : 50

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

10 × 1 = 10

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :

1. கணக்கியல் சமன்பாடு குறிப்பது -----

அ) வியாபாரத்தின் முதல், சொத்திற்கு சமமானது ஆ) வியாபாரத்தின் பொறுப்புகள், சொத்திற்கு சமமானது இ) வியாபாரத்தின் சொத்துகள், முதல் மற்றும் பொறுப்புகளுக்கு சமமானது.

2. ஒரு நிறுவனத்தின் சொத்துக்கள் மதிப்பு ₹ 1,00,000 மற்றும் அதன் வெளியாட்களுடனான பொறுப்புகள் ₹ 60,000 எனில், அந்நிறுவனத்தில் முதல் -----

அ) ₹ 1,60,000 ஆ) ₹ 60,000 இ) ₹ 40,000

3. கணக்கியல் சமன்பட்டின் சரியாக இல்லாதது எது?

அ) சொத்துக்கள் = பொறுப்புகள் + முதல் ஆ) சொத்துக்கள் = முதல் + பொறுப்புகள்

இ) பொறுப்புகள் = சொத்துக்கள் + முதல் ஈ) முதல் = சொத்துக்கள் - பொறுப்புகள்

4. முன் கூட்டிச் செலுத்திய வாடகை ஒரு -----

அ) பெயரளவு கணக்கு ஆ) ஆள்சார்கணக்கு இ) பிரதிநிதித்துவ ஆள்சார்கணக்கு

5. உரிமையாளரால், வணிகத்திலிருந்து எடுக்கப்படும் தொகை வரவு வைக்கப்படும் கணக்கு

அ) எடுப்புகள் கணக்கு ஆ) ரொக்கக்கணக்கு இ) முதல் கணக்கு

6. குறிப்பேடு என்பது ----- என்று பொருள்படும்.

அ) ரொக்க க / கு ஆ) தினமும் இ) கணக்கியல் சமன்பாடு

7. ஒரு நடவடிக்கையின் செலுத்தல் தன்மை அழைக்கப்படுவது -----

அ) பற்றுத் தன்மை ஆ) வரவுத் தன்மை இ) இரண்டும் இல்லை

8. கீழ்கண்டவற்றில் எது புலனாக சொத்து -----

அ) நிலம் ஆ) நற்பெயர் இ) அறைகலன்

9. ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு தொகையை மாற்றுவதற்கு செய்யும் பதிவு ----- ஆகும்.

அ) தனிப்பதிவு ஆ) மாற்றுப்பதிவு இ) தொடக்கப்பதிவு

10. கணக்கியல் சமன்பாடு என்பது ஒரு ----- வெளிப்பாடாகும்.

அ) கணிதவியல் ஆ) அறிவியல் இ) வணிகவியல்

பகுதி --- II

எவையேனும் 4 வினாக்களுக்கு விடையளிக்கவும்.அவற்றில் வினா எண் 11- க்கு கட்டாயம்விடையளிக்கவும்.

4 × 2 = 8

11. தேசிய மின்னணு நிதிப் பரிமாற்றம் (NEFT) பற்றி நீவிர் அறிவது யாது?

12. குறிப்பேட்டு பதிவினை தோற்றப்பதிவு ஏடு என அழைக்கக் காரணம் யாது?

13. விளக்க குறிப்பு என்றால் என்ன?

14. 2017 , டிசம்பர் 31 அன்று சொத்துகள், பொறுப்புகள் முறையே ₹ 2,40,500, ₹ 12,750 எனில், முதல் தொகை யாது?

15. வங்கியிலிருந்து கடன் பெற்றது ₹ 50,000 -- குறிப்பேட்டு பதிவினைத் தருக.

16. பின்வருவனவற்றை கணக்கியல் சமன்பாட்டின் படி பதிவு செய்து காட்டுக.

(அ) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ₹ 60,000

(ஆ) ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது ₹ 20,000

பகுதி --- III

எவையேனும் 4 வினாக்களுக்கு விடையளிக்கவும்.அவற்றில் வினா எண் 12- க்கு கட்டாயம் விடையளிக்கவும்.

4 × 3 = 12

17. ஆள்சார்கணக்கின் மூன்று வகைகளைக் கூறுக

18. கணக்கியலின் பொன்னான விதிகள் யாது?

19. கணக்கியல் சமன்பாட்டினை நிரப்புக

(அ) சொத்துகள் = முதல் + பொறுப்புகள்
45,000 = 19,000 + ?(ஆ) சொத்துகள் = முதல் + பொறுப்புகள்
1,15,000 = ? + 73,000(இ) சொத்துகள் = முதல் + பொறுப்புகள்
? = 1,12,000 + 48,000

20. குறிப்பேட்டுப் பதிவு தருக : 2018 ஜூன் 29 ஊதியம் வழங்கியது ₹. 40,000

29 வாடகை செலுத்தியது ₹. 8,000

21. கீழ்கண்ட நடவடிக்கைகளைக் கொண்டு கணக்கியல் சமன்பாட்டை தயாரிக்கவும் :

1) எழில் வியாபாரம் தொடங்கியது ₹. 75,000 2) சரக்கு கொள்முதல் செய்தது ₹. 25,000

3) ஊதியம் ரொக்கமாக வழங்கியது ₹. 27,000

22. பின் வருவனவற்றிற்கான ஏதேனும் ஒரு நடவடிக்கையைத் தருக.

(அ) சொத்துக்கள் குறைதல் மற்றும் பொறுப்புகள் குறைதல்

(ஆ) ஒரு சொத்து அதிகரித்தல் மற்றும் மற்றொரு சொத்து குறைதல்

(இ) ஒரு பொறுப்பு குறையும் போது, இன்னொரு பொறுப்பு அதிகரித்தல்.

23. பின்வரும் குறிப்பேட்டுப் பதிவுகளில் விடுபட்ட தகவல்களை நிரப்புக.

அருண் ஏடுகளில் குறிப்பேட்டுப் பதிவுகள்

நாள்	விவரம்	பே.ப.எ	பற்று ₹.	வரவு ₹.
2003 அக.1	----- ----- (வர்த்தகம் தொடங்கியது)	ப	25,000	-----
13	அலுவலக செலவுகள் க / கு கொள்முதல் க / கு (-----)	ப	1,000	-----
21	----- ----- (வங்கியிலிருந்து எடுத்தது)	ப	-----	12,600
25	பாபு க / கு விற்பனை க / கு (-----)	ப	12,000	12,000

பகுதி --- IV

எவையேனும் 4 வினாக்களுக்கு விடையளிக்கவும்

4 × 5 = 20

24. பின்வரும் வணிக நடவடிக்கைகளின் விளைவுகளை கணக்கியல் சமன்பாட்டில் காண்பிக்கவும்.

- அன்பு. ரொக்கம் ₹ 20,000 ; சரக்குகள் ₹ 12,000 மற்றும் இயந்திரம் ₹ 8,000 ஆகியவற்றுடன் தொழில் தொடங்கினார்
- ரமணியிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது ₹ 7,000
- ரமணிக்கு ₹ 6,900 கொடுத்து கணக்கு முழுவதும் தீர்க்கப்பட்டது
- ₹ 5,400 மதிப்புள்ள சரக்குகள் கடனுக்கு இராஜனுக்கு விற்கப்பட்டது ₹ 6,000
- இராஜனிடமிருந்து ₹ 5,800 பெற்றுக்கொண்டு அவரது கணக்கு முடிக்கப்பட்டது

25. கீழ்க்கண்ட விவரங்களில் கொடுக்கப்பட்டள்ள விளக்கக் குறிப்பிலிருந்து குறிப்பேட்டுப்பதிவில் விடுபட்டதொகையினையும், அதன் கணக்குகளையும் கண்டுபிடித்து, முழுமையான குறிப்பேட்டில் எழுதவும்.

கமலா ஏடுகளில் குறிப்பேட்டுப் பதிவுகள்

நாள்	விவரம்	பே.ப.எ	பற்று ₹.	வரவு ₹.
2003 அக்.1	----- ப ----- (கமல் ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது)		2,00,000	-----
5	----- ப ----- (சம்பளம் ரொக்கமாக வழங்கியது)		40,000	-----
11	----- ப ----- (சொந்த பயனுக்காக ரொக்கம் எடுத்தது)		-----	12,500
21	----- ப ----- (ரொக்கமாக பெற்ற கழிவு)		12,000	12,000
30	----- ப ----- (தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் மூலம்பணம் எடுத்தது)		7,000	7,000

25. திரு சுப்பிரமணி அவர்களின் குறிப்பேட்டில் பதிவு செய்க.

₹

2017 ஜூலை	1. சுந்தர் வியாபாரம் தொடங்குகொண்டு வந்த ரொக்கம்	20,000
	10. மணியிடம் கடனாக சரக்கு வாங்கியது	12,000
	15. சிவாவிற்கு சரக்கு ரொக்கத்திற்கு விற்றது	4,000
	20. ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது	15,000
	28. வாடகை மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தியது	8,000
	30. மணியின் மாற்றுச் சீட்டிற்கான பணம் செலுத்தப்பட்டது.	

26. பின்வருவனவற்றை ஆள்சார்க்கணக்கு, சொத்து கணக்கு மற்றும் பெயரளவு கணக்கு என்ற வகைப்படுத்துக

(அ) முதல்	(ஆ) கட்டடம்	(இ) உள் ஏற்றிச் செல் செலவு	(ஈ) ரொக்கம்
(உ) வங்கி	(ஊ) சந்தூரு	(எ) தள்ளுபடி பெற்றது	(ஏ) கொள்முதல்
(ஐ) கொடுபடவேண்டிய கூலி	(ஓ) சம்பளம்		

27. பின்வரும் நடவடிக்கைகளுக்கான குறிப்பேட்டுப்பதிவுகள் தருக.

2017 ஏப்ரல்

1	ரொக்கம் ₹ 2,00,000 ; சரக்கிருப்பு ₹ 30,000 ஆகியவற்றுடன் தொழில் தொடங்கியது
7	காசோலையின் மூலம் சரக்கு வாங்கியது ₹40,000.
20	முதலீடுகள் மீதான வட்டி நேரடியாக வங்கியின் மூலம் வசூலிக்கப்பட்டது ₹ 5,000.
23	அறக்கட்டளை அமைப்பிற்கு மதிய உணவு இலவசமாக வழங்கியது ₹ 12,000.
27	ரொக்கமாக வழங்கப்பட்ட கூலி ₹ 1,000.
	மின் கட்டணம் ₹ 5,000.